



# தகவல் தாள்

# அவசர நிலையில் 911 ஐ அழையுங்கள்

Tamil

## தொடர்பாடல் தகவல் CONTACT INFORMATION

முதற் பெயர் \_\_\_\_\_ கடைசிப் பெயர் \_\_\_\_\_  
(First Name) (Last Name)

முகவரி \_\_\_\_\_ மனை எண் \_\_\_\_\_  
(Address) (Apartment Number)

நகரம் \_\_\_\_\_ அஞ்சல் குறியீடு \_\_\_\_\_  
(City) (Postal Code)

பிரதான தொலைபேசி \_\_\_\_\_ - \_\_\_\_\_ - \_\_\_\_\_ மாற்றுத் தொலைபேசி \_\_\_\_\_ - \_\_\_\_\_ - \_\_\_\_\_  
(Main Phone) (Alt. Phone)

சுகாதார அட்டை \_\_\_\_\_ பிறந்த திகதி \_\_\_\_\_  
(Health Card) (Birth Date)

முதன் மொழி(கள்) \_\_\_\_\_ நான் \_\_\_\_\_ மாதம் \_\_\_\_\_ வருடம் \_\_\_\_\_  
(Primary Language) (day) (month) (year)

உயர் பராமரிப்பு \_\_\_\_\_ → கோப்பிலுள்ளவை \_\_\_\_\_  
(Advanced Care Directive) (On file with)

பால்  ஆ  பெ  
(Gender) (M) (F)

அவசரநிலைத் தொடர்பு 1 \_\_\_\_\_  
(Emergency Contact 1)

பிரதான தொலைபேசி \_\_\_\_\_ - \_\_\_\_\_ - \_\_\_\_\_ மாற்றுத் தொலைபேசி \_\_\_\_\_ - \_\_\_\_\_ - \_\_\_\_\_  
(Main Phone) (Alt. Phone)

அவசரநிலைத் தொடர்பு 2 \_\_\_\_\_  
(Emergency Contact 2)

பிரதான தொலைபேசி \_\_\_\_\_ - \_\_\_\_\_ - \_\_\_\_\_ மாற்றுத் தொலைபேசி \_\_\_\_\_ - \_\_\_\_\_ - \_\_\_\_\_  
(Main Phone) (Alt. Phone)

முதன்மைப் பராமரிப்பு வழங்குநர் \_\_\_\_\_  
(Primary Care Provider)

தொலைபேசி \_\_\_\_\_ - \_\_\_\_\_ - \_\_\_\_\_  
(Phone)

## பொருத்தமான மருத்துவ வரலாறு RELEVANT MEDICAL HISTORY

இதயம் தொடர்பானவை (வீக்கம், இதயத் தாக்கம், இதயச் சத்திர சிகிச்சை, செயலாக்கி)  
(Cardiac (angina, heart attack, bypass, pacemaker))

தாக்கம் (இசுற்றோக்கு) / TIA  
(Stroke/TIA)

உயர் குருதியழுத்தம்  
(Hypertension (high blood pressure))

இதயத் திறனிழப்பு  
(Congestive heart failure)

நீரிழிவு தொடர்பானவை (இன்சுலினில் தங்கியுள்ள / இன்சுலினில் தங்கியிராத)  
(Diabetic (insulin / non insulin dependant))

COPD (காற்றேற்றம், சுவாசக் குழலழற்சி)  
(COPD (emphysema, bronchitis))

வலிப்புத் தாக்கம் (தசை வலிப்புக்கள்)  
(Seizure (convulsions))

ஈழை  
(Asthma)

புற்று நோய்  
(Cancer)

அல்சைமர்  
(Alzheimer)

உளக்கேடு  
(Dementia)

மன நோய்  
(Psychiatric)

வேறு \_\_\_\_\_  
(Other)

## மருந்தளிப்புக்கள் MEDICATIONS

- 1) \_\_\_\_\_ 6) \_\_\_\_\_ 11) \_\_\_\_\_  
2) \_\_\_\_\_ 7) \_\_\_\_\_ 12) \_\_\_\_\_  
3) \_\_\_\_\_ 8) \_\_\_\_\_ 13) \_\_\_\_\_  
4) \_\_\_\_\_ 9) \_\_\_\_\_ 14) \_\_\_\_\_  
5) \_\_\_\_\_ 10) \_\_\_\_\_ 15) \_\_\_\_\_

## மருத்துவ ஒவ்வாமைகள் MEDICAL ALLERGIES

- அறியப்பட்ட ஒவ்வாமைகள் கிடையாது (No Known Allergies)  பெனிசிலின் (Penicillin)  ASA (ஆஸ்பிரின்) (ASA)  சல்பா (Sulpha)  கோடீன் (Codeine)

வேறு \_\_\_\_\_  
(Other)

## விசேட கவனங்கள் SPECIAL CONSIDERATIONS

பரவக்கூட நோய்த்தொற்று / நோய் \_\_\_\_\_  
(Communicable Infection / Disease)

வேறு \_\_\_\_\_  
(Other)

மருத்துவமனைத் தொடர்பு \_\_\_\_\_ →  விரிவான வரலாறு  
(Hospital affiliation) (Extensive history)

நிபுணத்துவம் (கூழ்ப்பிரிப்பு, நரம்பியல் போன்றன) \_\_\_\_\_  
(Specialty (dialysis, neuro, etc.))

## இயங்கு தன்மை / உணர் தன்மை MOBILITY / SENSORY

- செயற்கைப் பல் (Dentures)  பார்வை (குறைபாடு / கண்ணாடி / குருடு) (Visual (impairment / glasses / blind))  கேள்வி (குறைபாடு / சாதனம் / செவிடு) (Hearing (impairment / aid / deaf))

இடம்பெயர்தல் பற்றிய பிரச்சினைகள் (பிரம்பு / சக்கர நாற்காலி / நடப்பி / மோட்டார் பொருத்திய ஸ்கூட்டர் / செயற்கையறுப்பு)  
(Mobility issues (cane / wheelchair / walker / motorized scooter / prosthetic limb))

## செல்லப் பிராணிகளின் பராமரிப்பு பற்றிய தொடர்புகள் PET CARE

தொடர்பு 1 \_\_\_\_\_ தொலைபேசி \_\_\_\_\_  
(Contact 1) (Phone)

தொடர்பு 2 \_\_\_\_\_ தொலைபேசி \_\_\_\_\_  
(Contact 2) (Phone)

செல்லப் பிராணிகளும் அவற்றைப் பராமரிப்பதும் பற்றிய அறிவுறுத்தல்களின் பட்டியல் \_\_\_\_\_  
(List of pets and pet care instructions)

நிறைவேற்றிய \_\_\_\_\_  
(Completed by)

திகதி \_\_\_\_\_ / \_\_\_\_\_ / \_\_\_\_\_  
(Date) நாள் (day) மாதம் (month) வருடம் (year)